

# Rom

## Chapter 4

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 τί οὖν ἐροῦμεν, ἐρῶκεναὶ Ἄβραάμ, τὸν  
என்ன ஆகையால் சொல்வோம், கண்டுபிடித்திருக்கிறான் ஆபிரகாம், -ன்  
[G5101](#) [G3767](#) [G2046](#) [G2147](#) [G0011](#) [G3588](#)

προαίτια ἤμῳ, κατὰ σάρκα?  
மூதாதையன் நம்முடைய, -படி மாம்சம்?  
[G3962](#) [G1473](#) [G2596](#) [G4561](#)

அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?

2 εἰ γὰρ Ἄβραάμ ἐξ ἔργων ἐδικαιώθη,  
ஆனால் ஏனெனில் ஆபிரகாம் -இலிருந்து கிரியைகள் நீதிமானாக்கப்பட்டாரோ,  
[G1487](#) [G1063](#) [G0011](#) [G1537](#) [G2041](#) [G1344](#)

ἔχει καύχημα, ἄλλ' οὐ παρὸς Θεόν.  
உடையவனாய்-இருக்கிறான் பெருமைபாராட்டு, ஆனால் இல்லை -நோக்கி தேவன்.  
[G2192](#) [G2745](#) [G0235](#) [G3756](#) [G4314](#) [G2316](#)

ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.

3 τί γὰρ ἢ γράφῃ λέγει? Ἐπίστευσεν δὲ  
என்ன ஏனெனில் -ன் வேதவாக்கியம் சொல்கிறது? விசுவாசித்தான் ஆனால்  
[G5101](#) [G1063](#) [G3588](#) [G1124](#) [G3004](#) [G4100](#) [G1161](#)

Ἄβραάμ τῷ Θεῷ, καὶ ἐλογίσθη αὐτῷ εἰς δικαιοσύνην.  
ஆபிரகாம் -ன் தேவனை, மற்றும் எண்ணப்பட்டது அவனுக்கு -க்காக நீதி.  
[G0011](#) [G3588](#) [G2316](#) [G2532](#) [G3049](#) [G0846](#) [G1519](#) [G1343](#)

வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? "ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது" என்று சொல்லுகிறது.

4 τῷ δὲ ἐργαζομένῳ, ὁ μισθὸς οὐ λογίζεται  
-ன் ஆனால் கிரியைசெய்கிறவனுக்கு, -ன் சம்பளம் இல்லை எண்ணப்படுகிறது  
[G3588](#) [G1161](#) [G2038](#) [G3588](#) [G3408](#) [G3756](#) [G3049](#)

κατὰ χάριν, ἄλλὰ κατὰ ὀφείλημα.  
-படி கிருபை, ஆனால் -படி கடமை.  
[G2596](#) [G5485](#) [G0235](#) [G2596](#) [G3783](#)

வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.

5 τῷ δὲ μὴ ἐργαζομένῳ, πιστεύοντι δὲ ἐπὶ τὸν  
-ன் ஆனால் இல்லை கிரியைசெய்கிறவனுக்கு, விசுவாசிக்கிற ஆனால் -மேல் -ன்  
[G3588](#) [G1161](#) [G3361](#) [G2038](#) [G4100](#) [G1161](#) [G1909](#) [G3588](#)

δικαιοσύνην τὸν ἄσεβῆ, λογίζεται ἢ πίστις  
நீதிமானாக்குகிற -ன் அவபக்தியுள்ளவனை, எண்ணப்படுகிறது -ன் விசுவாசம்  
[G1344](#) [G3588](#) [G0765](#) [G3049](#) [G3588](#) [G4102](#)

αὐτοῖς εἰς δικαιοσύνην,  
அவனுடைய -க்காக நீதி,  
[G0846](#) [G1519](#) [G1343](#)

ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

6 καθάρει καὶ Δαυὶδ λέγει τὸν μακαριστὸν τοῦ ἀνθρῶπου ὃ  
எப்படி -ம் தாவீது சொல்கிறான் -ன் பாக்கியம் -ன் மனிதனின் யாருக்கு  
[G2509](#) [G2532](#) [G1138](#) [G3004](#) [G3588](#) [G3108](#) [G3588](#) [G0444](#) [G3739](#)

ὁ Θεὸς λογιζεται δικαιοσύνην ἕργων:  
-ன் தேவன் எண்ணுகிறான் நீதி கிரியைகள்-இல்லாமல்: —  
[G3588](#) [G2316](#) [G3049](#) [G1343](#) [G5565](#) [G2041](#)

அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:

7 Μακάριοι ὧν ἀφ'ἑθισαν αἱ ἀνομίαι, καὶ  
பாக்கியவான்கள் யாருடைய மன்னிக்கப்பட்டன -ன் அக்கிரமங்கள், மற்றும்  
[G3107](#) [G3739](#) [G0863](#) [G3588](#) [G0458](#) [G2532](#)

ὧν ἐπεκαλύφθησαν, αἱ ἀμαρτίαι;  
யாருடைய மூடப்பட்டன, -ன் பாவங்கள்;  
[G3739](#) [G1943](#) [G3588](#) [G0266](#)

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

8 μακάριος ἀνὴρ οἷ, οὐ μὴ λογισηται Κύριος  
பாக்கியவான் மனிதன் யாருக்கு, இல்லை இல்லை எண்ணுவார் ஆண்டவர்  
[G3107](#) [G0435](#) [G3739](#) [G3756](#) [G3361](#) [G3049](#) [G2962](#)

ἀμαρτίαν.  
பாவம்.  
[G0266](#)

எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

9 ὁ μακαριστὸς οἷν οἶτος, ἐπὶ τὴν περικομῆν, ἢ καὶ  
-ன் பாக்கியம் ஆகையால் இது, -மேல் -ன் விருத்தசேதனம், அல்லது -ம்  
[G3588](#) [G3108](#) [G3767](#) [G3778](#) [G1909](#) [G3588](#) [G4061](#) [G2228](#) [G2532](#)

ἐπὶ τὴν ἀκροβυστίαν? λέγομεν γάρ, Ἐλογισθη τῷ  
-மேல் -ன் விருத்தசேதனமில்லாமையா? சொல்கிறோம் ஏனெனில், எண்ணப்பட்டது -ன்  
[G1909](#) [G3588](#) [G0203](#) [G3004](#) [G1063](#) [G3049](#) [G3588](#)

Ἀβραὰμ ἢ πῖστος εἰς δικαιοσύνην.  
ஆபிரகாமின் -ன் விசுவாசம் -க்காக நீதி.  
[G0011](#) [G3588](#) [G4102](#) [G1519](#) [G1343](#)

இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.

10 πῶς οὖν ἐλογίσθη? ἐν περιτομῇ ὄντι, ἦ  
எப்படி ஆகையால் எண்ணப்பட்டது? -இல் விருத்தசேதனம் இருக்கிறபோது, அல்லது  
[G4459](#) [G3767](#) [G3049](#) [G1722](#) [G4061](#) [G1510](#) [G2228](#)

ἐν ἄκροβυστι? οὐκ ἐν περιτομῇ, ἀλλ' ἐν  
-இல் விருத்தசேதனமில்லாமை? இல்லை -இல் விருத்தசேதனம், ஆனால் -இல்  
[G1722](#) [G0203](#) [G3756](#) [G1722](#) [G4061](#) [G0235](#) [G1722](#)

ἄκροβυστι.  
விருத்தசேதனமில்லாமை.  
[G0203](#)

அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.

11 καὶ σήμερον ἔλαβεν περιτομῆς, σφραγῖδα τῆς δικαιοσύνης  
மற்றும் அடையாளம் பெற்றான் விருத்தசேதனத்தின், முத்திரை -ன் நீதி  
[G2532](#) [G4592](#) [G2983](#) [G4061](#) [G4973](#) [G3588](#) [G1343](#)

τῆς πίστεως τῆς ἐν τῇ ἄκροβυστι, εἰς τὸ εἶναι  
-ன் விசுவாசம் -ன் -இல் -ன் விருத்தசேதனமில்லாமை, -க்காக -ன் இருக்க  
[G3588](#) [G4102](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G0203](#) [G1519](#) [G3588](#) [G1510](#)

ἀπὸν πατέρα πάντων τῶν πιστευόντων δι' ἄκροβυστις,  
அவன் பிதா எல்லா -ன் விசுவாசிக்கிறவர்களின் மூலம் விருத்தசேதனமில்லாமை,  
[G0846](#) [G3962](#) [G3956](#) [G3588](#) [G4100](#) [G1223](#) [G0203](#)

εἰς τὸ λογισθῆναι [καὶ] ἀπὸ τοῦ τῆς δικαιοσύνης;  
-க்காக -ன் எண்ணப்படுத்தப்பட [-ம்] அவர்களுக்கு -ன் நீதி;  
[G1519](#) [G3588](#) [G3049](#) [G2532](#) [G0846](#) [G3588](#) [G1343](#)

மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,

12 καὶ πατέρα περιτομῆς, τοῦ οὐκ ἐκ περιτομῆς  
மற்றும் பிதா விருத்தசேதனத்தின், -ன் இல்லை -இலிருந்து விருத்தசேதனம்  
[G2532](#) [G3962](#) [G4061](#) [G3588](#) [G3756](#) [G1537](#) [G4061](#)

μόνον, ἀλλὰ καὶ τοῦ στοιχείων τοῦ Ἰουδαίου τῆς ἐν  
மட்டும், ஆனால் -ம் -ன் நடக்கிற -ன் அடிச்சுவடுகள் -ன் -இல்  
[G3440](#) [G0235](#) [G2532](#) [G3588](#) [G4748](#) [G3588](#) [G2487](#) [G3588](#) [G1722](#)

ἄκροβυστις πίστεως, τοῦ πατρὸς ἡμῶν Ἀβραάμ.  
விருத்தசேதனமில்லாமை விசுவாசத்தின், -ன் பிதா நம்முடைய ஆபிரகாமின்.  
[G0203](#) [G4102](#) [G3588](#) [G3962](#) [G1473](#) [G0011](#)

விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

13	ὄ	ἄρ	δὶ	νόμῳ	ἢ	ἐπαγγελία	τῷ
	இல்லை	ஏனெனில்	மூலம்	நியாயப்பிரமாணம்	-ன்	வாக்குத்தத்தம்	-ன்
	<a href="#">G3756</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1223</a>	<a href="#">G3551</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1860</a>	<a href="#">G3588</a>
	Ἀβραάμ,	ἢ	τῷ	σαῆρματι	αὐτοῖ,	τὸ	κληρονόμον
	ஆபிரகாமிற்கு,	அல்லது	-ன்	வித்து	அவனுடைய,	-ன்	உரிமையாளன்
	<a href="#">G0011</a>	<a href="#">G2228</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4690</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2818</a>
	αὐτὸν	ἐῖνα	κόσμον,	ὅλλα	δὶ	δικαιοσύνης	πίστεως.
	அவன்	இருக்க	உலகத்தின்,	ஆனால்	மூலம்	நீதி	விசுவாசத்தின்.
	<a href="#">G0846</a>	<a href="#">G1510</a>	<a href="#">G2889</a>	<a href="#">G0235</a>	<a href="#">G1223</a>	<a href="#">G1343</a>	<a href="#">G4102</a>

அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

14	εἰ	ἄρ	οἱ	ἐκ	νόμῳ	κληρονόμοι,	
	ஆனால்	ஏனெனில்	-ன்	-இலிருந்து	நியாயப்பிரமாணம்	உரிமையாளர்களோ,	
	<a href="#">G1487</a>	<a href="#">G1063</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3551</a>	<a href="#">G2818</a>	
	κεκένωται	ἢ	πίστει,	καὶ	κατήργηται	ἢ	
	வெறுமையாக்கப்பட்டது	-ன்	விசுவாசம்,	மற்றும்	அழிக்கப்பட்டது	-ன்	
	<a href="#">G2758</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4102</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2673</a>	<a href="#">G3588</a>	
						<a href="#">G1860</a>	
						ἐπαγγελία.	
							வாக்குத்தத்தம்.

நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.

15	ὁ	ἄρ	νόμος	ὁρῶν	κατεργάζεται;	οἱ	δὲ
	-ன்	ஏனெனில்	நியாயப்பிரமாணம்	கோபம்	உண்டாக்குகிறது;	எங்கே	ஆனால்
	<a href="#">G3588</a>	<a href="#">G1063</a>	<a href="#">G3551</a>	<a href="#">G3709</a>	<a href="#">G2716</a>	<a href="#">G3757</a>	<a href="#">G1161</a>
	ὁκ	ἔστιν	νόμος,	ὁδὲ	παράβασος.		
	இல்லை	இருக்கிறது	நியாயப்பிரமாணம்,	இல்லை-ம்	மீறுதல்.		
	<a href="#">G3756</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3551</a>	<a href="#">G3761</a>	<a href="#">G3847</a>		

மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.

16	Δὶ	τοῦτο	ἐκ	πίστεως,	ἵνα	κατὰ	χάριν,	εἰς
	இதின்மித்தம்	இது	-இலிருந்து	விசுவாசம்,	-ன்பொருட்டு	-படி	கிருபை,	-க்காக
	<a href="#">G1223</a>	<a href="#">G3778</a>	<a href="#">G1537</a>	<a href="#">G4102</a>	<a href="#">G2443</a>	<a href="#">G2596</a>	<a href="#">G5485</a>	<a href="#">G1519</a>
	τὸ	εἶνα	βεβαίαν,	τῆν	ἐπαγγελίαν	παντὶ	τῷ	σαῆρματι,
	-ன்	இருக்க	உறுதியான,	-ன்	வாக்குத்தத்தம்	எல்லா	-ன்	வித்து,
	<a href="#">G3588</a>	<a href="#">G1510</a>	<a href="#">G0949</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1860</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4690</a>
								<a href="#">G3756</a>
	τῷ	ἐκ	τοῦ	νόμῳ	μόνον,	ὅλλα	καὶ	τῷ
	-ன்	-இலிருந்து	-ன்	நியாயப்பிரமாணம்	மட்டும்,	ஆனால்	-ம்	-ன்
	<a href="#">G3588</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3551</a>	<a href="#">G3440</a>	<a href="#">G0235</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>
								<a href="#">G1537</a>
	πίστεως	Ἀβραάμ,	ὅς	ἔστιν	πατὴρ	πάντων	ἡμῶν,	
	விசுவாசம்	ஆபிரகாமின்,	யார்	இருக்கிறார்	பிதா	எல்லா	நம்முடைய,	
	<a href="#">G4102</a>	<a href="#">G0011</a>	<a href="#">G3739</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3962</a>	<a href="#">G3956</a>	<a href="#">G1473</a>	

எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்கும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.

17 καθὼς γέγραπται, ὅτι Πατέρα πολλῶν ἐθνῶν τείθεικά  
எப்படி எழுதப்பட்டிருக்கிறது, என்று பிதா பல ஜாதிகளின் வைத்திருக்கிறேன்  
[G2531](#) [G1125](#) [G3754](#) [G3962](#) [G4183](#) [G1484](#) [G5087](#)

σε. κατέναντι οὗ ἐπίστευσεν Θεοῦ, τοῦ ζῶσαντος τοῦ  
உன்னை. முன் யாரை விசுவாசித்தான் தேவனுடைய, -ன் உயிர்ப்பிக்கிற -ன்  
[G4771](#) [G2713](#) [G3739](#) [G4100](#) [G2316](#) [G3588](#) [G2227](#) [G3588](#)

νεκρῶς, καὶ κἀποῦτος τὰ μὴ ὄντα ὡς  
மரித்தோரை, மற்றும் அழைக்கிற -ன் இல்லை இருக்கிறவைகளை -போல்  
[G3498](#) [G2532](#) [G2564](#) [G3588](#) [G3361](#) [G1510](#) [G5613](#)

ὄντα;  
இருக்கிறவைகளாக;  
[G1510](#)

“அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.

18 ὁς παρ’ ἐλαΐδα, ἐὰ’ ἐλαΐδι ἐπίστευσεν, εἰς τὸ  
யார் -க்கு-எதிராக நம்பிக்கை, -மேல் நம்பிக்கை விசுவாசித்தான், -க்காக -ன்  
[G3739](#) [G3844](#) [G1680](#) [G1909](#) [G1680](#) [G4100](#) [G1519](#) [G3588](#)

γενεθια αὐτὸν πατέρα πολλῶν ἐθνῶν, κατὰ τὸ εἰρημύον, ὄπτως  
ஆக அவன் பிதா பல ஜாதிகளின், -படி -ன் சொல்லப்பட்டது, அப்படியே  
[G1096](#) [G0846](#) [G3962](#) [G4183](#) [G1484](#) [G2596](#) [G3588](#) [G2046](#) [G3779](#)

ἔσται τὸ σάγμα σοῦ.  
இருக்கும் -ன் வித்து உன்னுடைய.  
[G1510](#) [G3588](#) [G4690](#) [G4771](#)

“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.

19 καὶ μὴ ἄσθενήσας τῆς πίστεως, κατενόησεν τὸ ἔαυτοῦ  
மற்றும் இல்லை பலவீனமாகாமல் -ன் விசுவாசம், கவனித்தான் -ன் தன்னுடைய  
[G2532](#) [G3361](#) [G0770](#) [G3588](#) [G4102](#) [G2657](#) [G3588](#) [G1438](#)

σῶμα [ῥῆ] νεκρωμένον, ἔκατονταετής σου ἰσχυρῶν, καὶ τῆν  
சரீரம் [ஏற்கனவே] சத்துப்போன்ற, நூறு-வயதுள்ள சூமாராக இருக்கிற, மற்றும் -ன்  
[G4983](#) [G2235](#) [G3499](#) [G1541](#) [G4225](#) [G5225](#) [G2532](#) [G3588](#)

νέκρωσιν τῆς μῆτρας Σάρρα,  
சத்துத்தன்மை -ன் கர்ப்பப்பை சாராவின்,  
[G3500](#) [G3588](#) [G3388](#) [G4564](#)

அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.

- 20 εἰς δὲ τὴν ἐπαγγελίαν τοῦ Θεοῦ, οὗ διεκρίθη  
 -க்காக ஆனால் -ன் வாக்குத்தத்தம் -ன் தேவனுடைய, இல்லை சந்தேகப்பட்டான்  
[G1519](#) [G1161](#) [G3588](#) [G1860](#) [G3588](#) [G2316](#) [G3756](#) [G1252](#)
- τῆ ἀπαστά, ἀλλὰ ἐνεδυναμώθη τῆ παστέ, ὁὐδὲ  
 -ன் நம்பிக்கையின்மை, ஆனால் பலப்படுத்தப்பட்டான் -ன் விசுவாசம், கொடுத்து  
[G3588](#) [G0570](#) [G0235](#) [G1743](#) [G3588](#) [G4102](#) [G1325](#)
- ὁὐδὲ τῷ Θεῷ,  
 மகிமை -ன் தேவன்,  
[G1391](#) [G3588](#) [G2316](#)

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,

- 21 καὶ πληροφωρεῖς ὅτι ὁ  
 மற்றும் நிறைவாக-நம்பிக்கையுள்ளவனாய் என்று எதை  
[G2532](#) [G4135](#) [G3754](#) [G3739](#)
- ἐπαγγέλται, δυνάτος ἐστὶν καὶ παρρησια.  
 வாக்குத்தத்தம்-அளித்திருக்கிறாரோ, வல்லமையுள்ளவர் இருக்கிறார் -ம் செய்ய.  
[G1861](#) [G1415](#) [G1510](#) [G2532](#) [G4160](#)

தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.

- 22 ὁὐδὲ καὶ ἐλογίσθη αὐτῷ εἰς δικαιοσύνην.  
 ஆகையால் -ம் எண்ணப்பட்டது அவனுக்கு -க்காக நீதி.  
[G1352](#) [G2532](#) [G3049](#) [G0846](#) [G1519](#) [G1343](#)

எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

- 23 Οὐκ ἐγράφη, δὲ δι' αὐτὸν μόνον, ὅτι ἐλογίσθη  
 இல்லை எழுதப்பட்டது, ஆனால் மூலம் அவனுக்காக மட்டும், என்று எண்ணப்பட்டது  
[G3756](#) [G1125](#) [G1161](#) [G1223](#) [G0846](#) [G3440](#) [G3754](#) [G3049](#)
- αὐτῷ,  
 அவனுக்கு,  
[G0846](#)

“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

- 24 ἀλλὰ καὶ δι' ἡμᾶς, οἷς μὲλλει λογιζέσθαι, τοῖς  
 ஆனால் -ம் மூலம் நமக்கு, யாருக்கு இருக்கப்போகிறது எண்ணப்படுத்தப்பட, -ன்  
[G0235](#) [G2532](#) [G1223](#) [G1473](#) [G3739](#) [G3195](#) [G3049](#) [G3588](#)
- παστέοσιν ἐὰν τὸν ἐγείραντα Ἴησοῦν, τὸν Κύριον  
 விசுவாசிக்கிறவர்களுக்கு -மேல் -ன் எழுப்பின இயேசுவை, -ன் ஆண்டவர்  
[G4100](#) [G1909](#) [G3588](#) [G1453](#) [G2424](#) [G3588](#) [G2962](#)
- ἡμῶν, ἐκ νεκρῶν,  
 நம்முடைய, -இலிருந்து மரித்தோர்,  
[G1473](#) [G1537](#) [G3498](#)

நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

25 ὁς παρεδῶθη δὲ τὰ παραπτώματα ἤμῳ, καὶ  
யார் ஒப்புக்கொடுக்கப்பட்டார் மூலம் -ன் மீறுதல்கள் நம்முடைய, மற்றும்  
[G3739](#) [G3860](#) [G1223](#) [G3588](#) [G3900](#) [G1473](#) [G2532](#)

ἡγέρθη δὲ τῷ δικαίῳ ἤμῳ.  
எழுப்பிக்கப்பட்டார் மூலம் -ன் நீதிமானாக்குதல் நம்முடைய.  
[G1453](#) [G1223](#) [G3588](#) [G1347](#) [G1473](#)

| அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.